

தொலைபேசி இல./Telephone Nos.

அமைச்சர்
Minister } 2784832
Fax: 2784825

செயலாளர்
Secretary } 2784812

அலுவலகம்
Office } 2785141-50
Fax: 2784846

ஊஞ்சல்/ஈ-மெயில்/E-mail : isurupaya@moe.gov.lk

உமது இல.
Your No. }
.....



தமிழக அரசு

கல்வி அமைச்சு

Ministry of Education

"ஊஞ்சல்"

இல.

பத்திரம்.

"Isurupaya"

Battaramulla.

என் எண்

எனது இல.

My No. }

ED/01/21/01/32

திகதி

Date }

2017/09/ 29

சுற்றுநிருப எண் 35/2017

அனைத்து மாகாணக் கல்வி செயலாளர்கள்,
அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள்,
அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,
அனைத்து பிரிவேனா அதிபர்கள்,
அனைத்து அரசு பாடசாலை அதிபர்கள்,
அனைத்து தனியார் பாடசாலை அதிபர்கள்,
அனைத்து சர்வதேச பாடசாலை அதிபர்கள்

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதி - 2017

“நிதமும் காப்போம் - நாட்டின் குழந்தைகளை” எனும் தலைப்பில் செயற்படுத்தப்படும் “சுரக்ஷா” மாணவர் காப்புறுதி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு முன்மொழிவிற்கு அமைவாக அரசினால் மேற்கொள்ளப்படும் ஒரு வேலைத்திட்டமாகும்.

அறிவு மற்றும் திறனில் முழுமைப்பெற்ற பிள்ளைகளை சமூகமயப்படுத்துவது கல்வி அமைச்சின் முக்கிய குறிக்கோளாகும். எல்லா வயதினருக்கும் பாதுகாப்பான குழல் மற்றும் உடற்சுகாதாரத்தில் பாதுகாப்பு இருக்க வேண்டியது அத்தியாவசிய காரணியாகும். ஆதலால் மாணவச் செல்வங்களின் உடல் மற்றும் உள சமூகநிலை நன்நிலவுகைக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதுடன் பாடசாலையினுள்ளும் அதற்கு வெளியிலும் ஏற்படும் நோய்கள், விபத்துக்கள் மற்றும் குறைபாடுகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக மாணவர் சுகாதார காப்புறுதியை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய், விபத்து மற்றும் உபாதைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களின் போது அவசர சுகாதார சேவைக்கு உட்படுத்தி பிள்ளைகளின் நலனை உறுதி செய்தல், அதன் மூலமாக தினமும் பாடசாலை வருகையை அதிகரித்தல், 13 வருட தொடர்ச்சியான பாடசாலை கல்விக்கான பங்களிப்பை அதிகரித்தல், கடுமையான உபாதைகளுக்கும் உள்ளாகும் சந்தர்ப்பங்களில் தேவையான சிகிச்சைகளுக்கு உதவி புரிதல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் “சுரக்ஷா” சிறுவர் பாதுகாப்பு அறிமுகப்படுத்துவதோடு அதன் மூலமாக இலங்கையில் அனைத்து பாடசாலை மாணவர்களும் நன்மை பெறுவார்கள். அதாவது அனைத்து அரசு பாடசாலைகள், உதவிபெறும் அல்லது பெறாத தனியார் பாடசாலைகள், பிரிவேனா மற்றும் சர்வதேச பாடசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்களில் பதிவாகி கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடும் 1 இல் இருந்து 13 ஆம் தரங்கள் வரை கல்வி பயிலும் வயது 5 முதல் 19 வரையிலான வயதெல்லை கொண்ட அனைத்து மாணவர்களும் இக்காப்புறுதியில் பயனாளிகளாவார்கள்.

கல்வி அமைச்சினால் வருடாந்த ஒப்பந்தங்களுக்கு உள்ளாகும் காப்புறுதி நிறுவனங்களினால் செல்லுபடியாகும் திகதியில் இருந்து ஒரு வருட காலத்திற்கான காப்புறுதி வழங்கப்படும். அதற்கமையாக 2017 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்ட “இலங்கை இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் லிமிட்டட்” நிறுவனத்தினால் 2017 ஒக்டோபர் 01 ஆம் திகதியில் இருந்து 2018 செப்டம்பர் 30 ஆம் திகதி வரை வருடத்தின் 365 நாட்களுக்காக நாள் ஒன்றுக்கு 24 மணிநேரமும் தழுவுமாறு காப்புறுதி வழங்கப்படும்.

காப்புறுதி வசதிகள் நான்கு பிரிவுகளைக் கொண்டதாகும். அவற்றை 1, 2, மற்றும் 3 என காட்டப்பட்டுள்ளது.

1. சுகாதார காப்பீடு

வருடாந்தம் ரூ.200,000 திற்கான காப்புறுதி அனைத்து மாணவருக்கும் வெளி சிகிச்சைக்காக ரூ. 10,000 ஆயிரத்திற்கான காப்பீடு நன்மைகளும் சுகல மாணவருக்கும் வழங்குவதோடு அது பின்வருமாறு அமையும்.

1.1 வதிவிட நோயாளிகளுக்கு வைத்திய சேவைகளை வழங்குவதற்கான நன்மைகள்

அரசு சட்டதிட்டங்களுக்கு அமைவாக சுகாதார அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வைத்தியசாலையில் அல்லது மருத்துவமனை ஒன்றில் வதிவிட சிகிச்சைகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு இந்த நன்மைகள் உரித்தாகும்.

1.1..A. வதிவிட நோயாளிகள் மற்றும் வைத்திய சேவைகளை வழங்குவதற்கு உரித்தான நன்மைகள் - தனியார் மருத்துவ மனையில், கட்டணம் செலுத்தும் அரசு விடுதியொன்றில் (ஆயுர்வேத சிகிச்சைகளும் உள்ளடங்கலாக)		
ஒருவருக்கான வருடாந்த காப்பீடு (ஒரு தடவை வைத்தியசாலை அனுமதிக்காக ஆகக்கூடிய கட்டணம் ரூ.100000/-)		ரூ.200,000/-
வைத்தியசாலை அறை/மண்டபத்திற்கான அறை கட்டணம் நாள் ஒன்றுக்கு ஆகக்கூடிய கட்டணமாக ரூ.5000/-	ஒரு வருடத்திற்கு ஆகக்கூடிய	ரூ.60,000/-
வைத்தியசாலை அனுமதி ஒரு தடவைக்கு ரூ. 30,000/-		
சத்திர சிகிச்சை நிபுணர், உணர்விழப்பு மருந்து தருபவர்	ஒரு வருடத்திற்கு	

	(anaesthetist) மருத்துவர், MBBS அல்லது DAMS அல்லது அதற்கு கூடுதலான தகமைகளைக் கொண்ட வைத்தியர் ஒருவர், மருத்துவ ஆலோசகர், விசேட வைத்தியர் போன்றவர்களுக்கு ஒரு தடவைக்கான ஆகக்கூடிய கட்டணம் ரூ.30,000/-	ஆகக்கூடிய ரூ.60,000/-
	வெவ்வேறு மருத்துவ சேவைகள் மற்றும் வழங்கல் ஒருதடவை அனுமதிக்காக ஆகக்கூடிய கட்டணம் ரூ.40,000/- (ஒளடதம் மற்றும் மருந்து, சிகிச்சைக் கட்டணம் பரிசோதனைகள், விசேட சிகிச்சைகள்)	ஒரு வருடத்திற்கு ஆகக்கூடிய ரூ.80,000/-
1.B. வதிவிட நோயாளிகள் சலுகை - அரசு மருத்துவமனையில், கட்டணம் செலுத்தாத விடுதியொன்றில் (ஆயர்வேத சிகிச்சைகளும் உள்ளடங்கலாக)		
	நாள் ஒன்றுக்கான கட்டணம் (வருடமொன்றுக்கு 30 நாட்கள் வரை)	ரூ.1,000/-
	வைத்தியசாலையில் வழங்க முடியாத ஒளடதம் மற்றும் மருந்துகள், பரிசோதனைகள், ஸ்கேன், எக்ஸ்ரே வெளியில் எடுத்துக் கொள்வதற்காக ஒரு தருணத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு	ரூ.10,000/-
1.1A மற்றும் 1.1ஈ க்கான மேலதிக வசதிகள்		
	வதிவிட நோயாளிகளுக்கான மீள் வைத்திய சேவையின் கீழ் வைத்தியசாலையில் இருந்த காலப்பகுதிக்குப் பின்னால் வரும் காலப்பகுதிக்கான மருந்துகளுக்காக ஏற்படும் செலவினங்கள் தழுவப்படும் (வைத்தியசாலையில் இருந்து வெளியாகும் போது வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும்.)	
	1.1யு யில் உரித்தாக வைத்தியசாலையில் சேராமலும் கீழ்க்காணும் பரிசோதனைகளுக்கான செலவினங்களையும் மீள்செலுத்தப்படும் 1.EEG, 2.MRI, 3.CT scan, 4.DMSA scan, 5.DTPA scan, 6.Ultra sound scan and 7.NIS dengue antigen test 8.endoscopy, 9.colonoscopy, 10.bronchoscopy, 11.Sigmoidoscocy	
	மேலே டி யில் அடங்கும் 01 இல் இருந்து 11 வரையிலான பரிசோதனைகளுக்குரிய வைத்தியக் கட்டணம் - ஒரு தடவைக்கு ஆகக்கூடிய கட்டணம்	ரூ. 7500/--
	வைத்தியசாலை அனுமதியின்றி ஒருநாள் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் போது மேற்குறிப்பிட்ட II,III வறையரையின் கீழ் சலுகைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டும்	

1.2 வெளி சிகிச்சை சலுகைகள்

வெளி நோய் - சிகிச்சையின் கீழ் இனங்காணப்பட்ட நோய்களுக்கான மருந்துகள், வைத்தியக் கட்டணங்கள் மற்றும் பரிசோதனைக்கான நன்மைகள் கிட்டும்

வெளி சிகிச்சைக் காப்பீடு வருடமொன்றுக்கு	ரூ. 10,000/-
கீழ்க்காணும் இனங்காணப்பட்ட வாழ்வுக்கு அச்சுறுத்தலான விசேட நோய் சந்தர்ப்பங்களுக்குரிய மருந்துகள் பரிசோதனைகள் மற்றும் விளக்கங்களுக்கான செலவுகள் காப்பீடு புற்றுநோய், cancer இறுதி நேரத்தில் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு, End Stage renal failure முக்கிய உறுப்புகளை பொருத்துதல், Major organ transplantation பக்கவாதம், Paralysis குருட்டுத்தன்மை, Blindness பல்வித உபாதைகள் - Multiple sclerosis மூன்றாம் மட்டத்திலான தீக்காயங்கள் 7. Third degree burns	

நிபந்தனைகள்	
1	அனைத்து மருத்துவ கட்டணங்கள் மற்றும் சேவைகளுக்கான செலவினங்கள் சந்தையில் நிலவும் விலைகளுக்கு அமைவாக விலை நிர்ணயம் செய்தல்
2	பற்றுச்சீட்டுகள் மீள்செலுத்தல் மட்டும் மேற்கொள்ளப்படும்
3	ஒரு வைத்தியராக MBBS அல்லது DAMS அல்லது அதற்கு கூடிய தகமைகளைக் கொண்டவரை ஏற்றுக்கொள்ளப்படும்

2. அவசர விபத்து காப்பீடு

எதிர்பாராத, வெளியக, வன்முறையான, தெரியக்கூடியதான விதத்தில் காப்புறுதியாளரின் காப்புறுதி காலத்திற்குள் உடலில் ஏற்படும் காயங்கள் அல்லது அதன் காரணத்தால் ஏற்படும் மரணமானது அவசர விபத்து என இனங்காணமுடியும்.

2 .1 விபத்தினால் ஏற்படும் மரணம்		
2.1.A	மாணவர் (பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பொறுப்பாளி)	ரூ.100,000
2.1.B	தாய்/தந்தை(ஒருவருக்கு மாத்திரம்) குடும்பத்தில் ஒரு மாணவருக்காக மாத்திரம் நன்மைகளை கோருவதோடு நன்மைகள் குடும்பத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமாக பகிர்ந்தளித்து கணக்கிலிடப்படும்.	ரூ. 75,000
2.2 முழுமையான மற்றும் நிரந்தர இழப்புகளுக்கான நன்மைகள் - மாணவர்களுக்காக மாத்திரம்.		
2.2.A	முழுமையான மற்றும் நிரந்தர ஊனம்	ரூ. 100,000
2.2.B	நிரந்தர அறைகுறையான பாதிப்புகள் ஐ.இரண்டு கண்களிலும் பார்வை இழப்பு ஐ.இரண்டு கால்களையும் இழத்தல் ஐ.ஒரு கண் மற்றும் ஒரு கால் இழப்பு எ. ஒரு கண் அல்லது ஒரு கால் இழப்பு	100,000 100,000 100,000 50,000

இந்த காப்பீடானது மாணவர் ஒருவருக்கு வருடமொன்றுக்கு ரூ.100,000/- மற்றும் பெற்றோர்களுக்கு ரூ.75,000/- என்ற வரையறைக்குள்ளானதாகும்.

3.0 விசேட சலுகைப்பணம் (போனஸ்) கொடுப்பனவு

3.1. வதிவிட வைத்தியசாலை கட்டணங்களில் 20% வீதம் குறைத்தல்

வதிவிட சிகிச்சைகளை பெறும்போது சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் மூலமாக முழுப் பற்றுச்சீட்டில் அதாவது வைத்தியசாலைக் கட்டணம், வைத்தியக் கட்டணம், மருந்து மற்றும் பரிசோதனைக் கட்டணம், ஏனைய கட்டணங்களும் உள்ளடங்கலாக மொத்த தொகையில் 20% குறைப்பது விசேட நன்மையாக கருதப்படும் இது சுகாதார அமைச்சின் கீழ் தனியார் வைத்திய ஒழுங்குமுறை சபை, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ சங்கங்கள் மற்றும் விசேட வைத்திய சங்கங்களின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தும் ஒன்றாகும்

3.2 வைத்திய ஆலோசகர் ஒருவரின் அல்லது விசேட வைத்தியர் ஒருவரின் கட்டணங்களில் இருந்து 20% வீதம் குறைத்தல்

தனியார் வைத்தியசாலையில் அல்லது மருத்துவமனையில் நிலவும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது வைத்திய ஆலோசகர் மற்றும் விசேட வைத்தியர் கட்டணத்தில் இருந்து 20% வீதம் குறைப்பதற்கு விசேட வைத்தியர் சங்கம் அதன் ஒத்துழைப்பை அறிவித்துள்ளது.

மேலே 3.0 றில் 3.1. மற்றும் 3.2 சந்தர்ப்பங்களில் நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக “சுரக்ஷா” மாணவ காப்புறுதிகளில் பயனாளி என்பதை

உறுதிப்படுத்துவது அவசியமாகும். அதற்காக காப்புறுதி அட்டையை பயன்படுத்த வேண்டும்

இந்த காப்புறுதி எல்லைகள், நிபந்தனைகள், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம், காப்புறுதி கிடைக்காத சந்தர்ப்பங்கள் பற்றிய விபரங்கள் இத்துடன் இருக்கும் ஆலோசனைகளை மற்றும் வழிகாட்டலினுள் உள்ளடக்கப்படும்.

மாணவர்களுக்கு காப்புறுதி சலுகைகள் வழங்கும் போது கல்வி உத்தியோகத்தார்கள் மற்றும் பாடசாலை அதிபர்களினால் கீழ்க்காணும் செயற்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டும்

1. மாகாண கல்விச் செயலாளரின் தலைமையில் மாகாண கல்விப் பணிப்பாளரின் பங்களிப்பில் குழு ஒன்றை நியமிப்பது மற்றும் தேவையான சோதனைகள் மற்றும் நடுநிலை வகிப்பதை மேற்கொள்ளுதல்
2. மாகாண கல்வி திணைக்களத்திலும் மாகாண கல்வி வலயப் பணிமனையிலும் பாடசாலையிலும் இச்செயற்பாட்டிற்கு பொறுப்பான உத்தியோகத்தர்/ஆசியர் ஒருவரை நியமித்தல்
3. தமது பாடசாலையில் கல்விப் பயிலும் மாணவர்களைப் பற்றிய விபரங்களை முறையான விதத்தில் வழங்குதல்
4. காப்புறுதி சலுகைகளை பெற்றுக்கொள்ளும் போது விபரங்களை உறுதிப்படுத்தல்
5. பயன்களை பெற்றுக்கொள்ளும் மாணவர்களைப் பற்றியான தகவல் கோவையொன்றை பாடசாலையில் பேணுதல் (பௌதீக அல்லது கணினி மயத்துடன்) தேவையான நிறுவனங்களுக்கு தகவல்களை வழங்குதல்
6. பாடசாலைகள் புதிய மாணவர்களை உள்வாங்கும்போது அதற்குரிய தகவல்களை தாமதமின்றி உரிய பிரிவுகளுக்கு அறிக்கையிடல்
7. பாடசாலைக் கல்வியில் இருந்து மாணவர்கள் விடுபடும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அம் மாணவர்களைப் பற்றிய விபரங்கள் தாமதமின்றி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கோ அல்லது அதன் கிளைக்கோ தாமதமின்றி எழுத்து மூலமாக அறிவித்தல்
8. காப்புறுதி சலுகைகள் பற்றிய அனைத்து தகவல்களை தொடர்ச்சியாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்துக்கு அறிவித்தல்
9. நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கான சிக்கல்கள் தோன்றும் சந்தர்ப்பங்களின் போது நடுநிலை வகிப்பவராக செயற்படுதல்
10. மாணவர காப்பீடு சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை ஒழுங்கு செய்தல்

ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்குரிய செயற்பாடுகள் ஆலோசனை படிவத்திற்குள் உள்ளடக்கப்படும்

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் அறிமுகம் செய்யப்படும் “சுரக்ஷா” மாணவர் காப்பீடு குறித்த நன்மைகள், நிபந்தனைகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகளைப் பற்றி முறையான விதத்தில் சமூகத்தை அறிவுறுத்துவதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சுற்றுநிருபத்தின் மொழியில் ஏதேனும் வேறுபாடுகள் தென்பட்டால் சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின் அர்த்தம் சரியானதென கருத்திற் கொள்ள வேண்டும்.

கல்வி அமைச்சு

08. அனைத்து மாகாண முதன்மை செயலாளர்கள்.